

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

யக்கலமுல்ல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டுக் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உபபிரிவு சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புரையில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, யக்கலமுல்ல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு கோட்பாடுகளுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கூடுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், இந்த அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு கோட்பாடுகளுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும்

பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பிண்ணணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம்இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இணங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி சபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- உரிய எழுத்துமூல சட்டத்திற்கு அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் பிரதேச சபை இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் அடங்கியுள்ளன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின் படி, பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குகின்றன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின் படி, முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களில் அடங்கியுள்ளன.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) முன்னைய ஆண்டிற்குரிய முத்திரைக் கட்டண வருமானம் ரூபா 15.23 மில்லியன் தொகை மற்றும் முன்னைய ஆண்டிற்கான நீதிமன்றத் தண்டப்பணம் ரூபா 1.42 மில்லியன் மீளாய்வாண்டிற்கான வருமானம் என கணக்கீடு செய்யப்பட்டிருந்தமையால், மிகை அந்த எண்ணிக்கையால் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது.	எதிர் காலத்தில் இவ்வாறான தவறு ஏற்படாதவாறு பொறுப்பாக இருக்கப்படும் என.	சரியான இனங்கண்டு கணக்கீடு செய்யப்பட வேண்டும்.

- (ஆ) மீளாய்வாண்டிற்குரிய ரூபா 107,250 எதிர் காலத்தில் இவ்வாறான தவறு சரியாக கணக்கீடு தொகைக்கான கடன் கொடுத்தோர் ஏற்படாதவாறு பொறுப்பாக செய்தல் மேற்கொள்ள ஏற்பாடு ரூபா 10,725 தொகை என இருக்கப்படும் என. வேண்டும்.
- பதிவு செய்யப்பட்டிருந்தமையால் பொது வழங்கல் கடன்கொடுத்தோர் மீதி ரூபா 96,525 தொகையினால் குறைவாக காட்டப்பட்டிருந்தது.
- (இ) சபைக்குச் சொந்தமான நீச்சல் நாட்குறிப்புக்களின் மூலம் அடுத்த மூலதனச் செலவுகளை தடாகத்தை புனர்நிர்மாணம் ஆண்டு சரி செய்யப்படும் என. மூலதனப்படுத்த செய்வதற்காக மற்றும் தகனகூட வேண்டும். நுழைபாதையை செப்பனிடுதவற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள் முறையே ரூபா 408,845 தொகை மற்றும் ரூபா 937,491 தொகைக்கான செலவுகள் நிலையான சொத்துக்களின் கீழ் மூலதனப்படுத்தியிருக்கவில்லை.
- (ஈ) சம்பளம் செலுத்துவதற்காக எதிர் காலத்தில் நாட்குறிப்பின் செலுத்த வேண்டிய உள்ளூராட்சி நினைக்களத்திலிருந்து மூலம் கணக்கீடு செய்யப்படும் மீதிகள் என கணக்கீடு மிகையாக கிடைத்திருந்த ரூபா 465,126 என. செய்யப்பட வேண்டும். தொகை செலுத்த வேண்டிய மீதியொன்றை கணக்கீடு செய்திருக்கவில்லை.

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டு திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள 05 கணக்கு விடயங்கள் தொடர்பாக மீதிகள் மற்றும் அதனொடு தொடர்புடைய துணைப்பதிவேடுகளில் காட்டப்பட்டுள்ள மீதிகளிடையே ரூபா 98,029 தொகைக்கான வித்தியாசம் ஒன்று அவதானிக்கப்பட்டது.	வித்தியாசங்களை இணக்கஞ் செய்து சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	வித்தியாசத்திற்கான காரணங்களை கண்டறிந்து சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.6.3 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
அட்டவணைகள் மற்றும் மீதிகளை உறுதிப்படுத்தும் கடிதங்கள் சமர்ப்பிக்கப்படாமையால் கூட்டுத்தொகை ரூபா 10.55 மில்லியன் தொகைக்கான 04 கணக்கு விடயங்களை	சில மீதிகள் 05 வருடங்களுக்கு மிகையான காலம் முதலும், சில மீதிகள் 12 வருடங்களுக்கு மிகையான காலம் முதல்	கணக்கு விடயங்கள் தொடர்பாக மீதிகளை மெய்மையாய்வதற்குரிய எழுத்துமூல ஆவணங்கள் கணக்காய்விற்கு

திருப்திகரமாக பரிசோதனை காணப்படுவையாகும். செய்ய முடியாதிருந்தது.

சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

1.7 இணங்காமை

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

சட்டங்கள் பிரமாணங்களுடனான தொடர்பு	விதிகள்,	இணங்காமைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
2009 ஏப்ரல் 16 திகதிய 09/2009 இலக்கம் கொண்ட பொது நிருவாக சுற்றறிக்கையின் பந்தி 2(iv)		சபையினல் கடமையாற்றுகின்ற 03 உத்தியோகத்தர்களுக்காக விரல் அடையாள இயந்திரத்தின் மூலம் உள்வருதல் மற்றும் வெளிச் செல்லலை உறுதிப்படுத்தாமல், ரூபா 143,383 தொகை விடுமுறை நாள் சம்பளம் செலுத்தப்பட்டிருந்தது.	சில துணைப் பாதைகளின் மேற்பார்வையின் போது விரல் அடையாள இயந்திரத்தை பயன்படுத்த முடியாதுள்ளது என.	விரல் அடையாள இயந்திரத்தின் படி உள்வருதல் மற்றும் வெளிச்செல்லல் நேரங்களின் அடிப்படையில் கொடுப்பனவு செய்ய வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக் கூற்றுக்களின் படி 2024 திசம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 19.31 மில்லியன் தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு நேரொப்ப முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 20.66 மில்லியன் தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

2024

2023

வருமான மூலம்	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
(i) வீதவரி மற்றும் வரி	2,194,000	2,089,305	2,023,375	669,240	1,335,000	1,698,192	1,584,771	603,310
(ii) வாடகை	5,036,600	4,269,046	4,246,896	456,619	6,474,800	6,133,220	6,054,183	434,469
(iii) அனுமதிப் பத்திரக் கட்டணம்	6,269,700	1,086,906	1,086,906	-	1,671,500	4,227,140	4,227,140	-
(iv) ஏனைய வருமானங்கள்	15,094,300	11,588,164	11,560,600	128,705	12,872,000	9,719,673	10,354,992	101,141
	28,594,600	19,033,421	18,917,777	1,254,564	22,353,300	21,778,225	22,221,086	1,138,920

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

(அ) வீதவரியும் வரியும்

மீளாய்வாண்டு ஜனவரி 01 திகதியில் உள்ளவாறு நிலுவை வீதவரி மற்றும் வரி வருமானம் ரூபா 603,310 தொகையாக காணப்பட்டதுடன், வருட இறுதியில் உள்ளவாறு ரூபா 669,240 தொகை வரை அதிகரித்திருந்தது.

கடிதங்கள் தொலைபேசி அறிவுறுத்தல் வருமானப் பரிசோதகர் களத்தில் சேகரிப்பதன் நிலுவை அறவீடு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மற்றும் மூலம் மற்றும் பரிசோதகர் பணம் மூலம் தொகையை செய்வதற்கு

நிலுவை தாமதமின்றி அறவீடு செய்வதற்கான வேலைத்திட்டமொன்று விரைவாக தயாரிக்கப்பட்டு அதன்படி நிலுவை மீதிகளை அறவீடு செய்ய வேண்டும்.

(ஆ) வாடகை

1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரிவு 159(1) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் செயற்படாமையால் மீளாய்வாண்டு ஜனவரி 01 திகதியில் உள்ளவாறு ரூபா 434,469 தொகைக்கான நிலுவை வாடகை வருமானம் மீளாய்வாண்டு இறுதியில் உள்ளவாறு ரூபா 456,619 தொகை வரை அதிகரித்திருந்தது.

10 வருடங்களுக்கு மிகையான காலம் முதல் நிலுவையாக காணப்படுகின்ற மீதிகளை பதிவழிப்பதற்கும், மீதியான தொகையினை அறவீடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நிலுவை தாமதமின்றி அறவீடு செய்வதற்கான வேலைத்திட்டமொன்று விரைவாக தயாரிக்கப்பட்டு அதன்படி நிலுவை மீதிகளை அறவீடு செய்ய வேண்டும்.

(இ) அனுமதிப்பத்திரக் கட்டணங்கள்

- (i) சபையின் அதிகாரப் பிரதேசத்தில் வர்த்தக அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டிய 32 நிறுவனங்களில் இருந்து அனுமதிப்பத்திரக் கட்டணம் அறவீடு செய்திருக்கவில்லை. குறைபாடுகளை பூர்த்தி செய்த பின்னர் அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என. குறிப்பிட்ட வியாபார நிலையங்களில் காணப்படும் குறைபாடுகளை விரைவாக சரி செய்து அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- (ii) மீளாய்வாண்டின் போது 2025 ஆண்டில் ஆண்டிற்குரிய வருமானம் அறிவித்தல் பலகைக் கட்டண பொருத்தமான ஆண்டின் தாமதமின்றி அறவீடு வருமானம் அறவிடப்படக்கூடிய 85 கட்டணமொன்று அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என. அறிவித்தல் பலகைகளை இனங்கண்டிருந்த போதிலும், 59 அறிவித்தல் பலகைகளில் இருந்து ரூபா 1.03 மில்லியன் தொகைக்கான வருமானம் ஒன்றினை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) ரூபா 514,906 தொகை பெறுமதியான 02 வாகனங்களின் மானிகள் செயலிழந்திருந்த காலப் பகுதியினுள் ஓட்டப்பட்ட தூர எண்ணிக்கையை உறுதிப்படுத்தாமல் 2024 திசம்பர் 31 திகதி அளவில் அந்த வாகனத்திற்காக 1577 லீற்றர் எரிபொருள் வழங்கப்பட்டிருந்தது.	கொரோனா தொற்றுநோய் நிலைமையின் காரணமாக இந்த வாகனங்களுக்கான மைலோ மானிகள் சந்தையில் பெற்றுக்கொள்ள முடியாமல் காணப்பட்டது என.	மானிகள் சரி செய்யப்பட்டு ஓட்ட அட்டவணையின் படி எரிபொருள் வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) சபைக்குச் சொந்தமான ரூபா 15.32 மில்லியன் பெறுமதியான 03 வாகனங்கள் குறை பயன்பாட்டுடன் காணப்பட்டது.	டிர்ம் டெக்டர் வண்டி, அதிர்வு உருளை அபிவிருத்தி வேலைகளுக்காக எதிர் காலத்தில் பயன்படுத்தப்படும் எனவும், டிர்க்டர் வண்டி திருத்த வேலை மேற்கொள்ளப்படவுள்ளது.	குறை பயன்பாட்டுச் சொத்துக்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி சபையின் கருமங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பயன்படுத்தப்பட வேண்டியதுடன், திருத்த வேலைகளும் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

3.2 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
05 வருடங்களுக்கு மிகையான காலம் முதல் சேவையாற்றிய போதிலும், இடமாற்றம் பெற்றுச் செல்ல வேண்டிய 35 உத்தியோகத்தர்கள் 07 வருடங்களுக்கும் 26 வருடங்களுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் ஒரே சேவை நிலையத்தில் சேவையாற்றுகின்றனர்.	சில உத்தியோகத்தர்கள் இடமாற்றத்திற்காக விண்ணப்பித்த போதிலும், கிடைத்திருக்கவில்லை எனவும் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் நிறுவனம் சார் நியமனங்களாகும் என.	05 வருடங்களுக்கு மிகையான காலம் சபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றக் கொள்கைகளின் படி இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.